

JUDICIAL FORM NO.53

(See Rule 42)
Deposition of Witness

(Chapter XXXIII Code of Criminal Procedure)
IN THE COURT OF JUDICIAL MAGISTRATE, PERUNDURAI

Calendar		C.C.No.	250/2011
Miscellaneous		C.M.P.No	
Sessions		S T C No.	
Deposition of witness for	PW3	Prosecution /Defence / Court	
Name	Ramaraj	Caste	
Father's Name	Ramasamy	Calling	
Village		Religion	
Taluk		Age	

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act 1969(Central Act 44 of 1969) of the day of

Date:05.01.2021.

முதல் விசாரணை

நான் ராணுவத்தில் பணியாற்றி தற்பொழுது பணி ஓய்வு பெற்று லட்சுமி நகரில் குடியிருந்துவருகிறேன். கடந்த 23.05.2011 தேதியில் நான் பெருந்துறையிலிருந்து விஜயமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது விஜயமங்கலத்தில் டெம்போவும் லாரியும் விபத்திற்குள்ளாகியிருந்தது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக கூறினார்கள். அந்த டெம்போவை ஒட்டிவந்த டிரைவர் பெயர் அஸ்ரப் என்றும் அவருக்கு தமிழ் தெரியாது ஹிந்தி மட்டும்தான் தெரியும் என்பதால் நான் அங்கு நின்றுகொண்டிருந்தபோது யாருக்கேனும் இந்தி தெரியுமா என்று கேட்டபோது எனக்கு தெரியும் என்று கூறியதால் அஸ்ரப் இந்தி மொழியில் கூறியதை நான் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து கூறினேன். இது சம்மந்தமாக உதவி ஆய்வாளர் என்னை விசாரித்தார்.

எதிரி தரப்பில் குறுக்குவிசாரணை..

நான் பெருந்துறையிலிருந்து விஜயமங்கலம் சென்றுகொண்டிருந்தேன் என்றால் சரிதான். சம்பவம் நடந்த இடம் இரண்டு வழிச்சாலையா 4 வழிச்சாலையா என்றால் 4 வழிச்சாலை. சம்பவம் நான் சென்ற கிழமேல் ரோட்டில் வடபுறமாக நடந்தது என்றால் சரிதான். நான் சென்றபோது விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களும் இருந்தது என்றால் சரிதான். சம்பவ சமயத்தில் என்னிடமும் அஸ்ரப் இடமும் தனித்தனியே விசாரித்து கையெழுத்து பெற்றார்கள் என்றால் சரிதான். அதில் என்ன எழுதியிருந்தது என்று நான் படித்து பார்க்கவில்லை என்றால் சரிதான். நான் சென்றபோது சம்பவ இடத்தில் சுமார் 50 நபர்கள் இருந்தார்கள் என்றால் சரிதான். சம்பவ இடத்தில் இருபுறமும் நிறைய கடைகள் இருந்தன என்றால் சரிதான். டோல்கேட்டிலிருந்து சுமார் அரைகிலோ மீட்டர் தூரத்தில் சம்பவ இடம் உள்ளதென்றால் சரிதான். லாரியானது எத்தனை சக்கர வண்டி என்றால் 6 சக்கர வண்டியாகும். லாரி ஓட்டுநர் மற்றும் நான் காவல் நிலையத்திற்கு வந்தோம் என்றால் சரிதான். அதன் பின்னர் என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்தார்கள் என்றால் சரிதான். அப்பொழுதுதான் என்னிடம் பெயர் விலாசம் பெற்றுக்கொண்டு லாரி ஓட்டுநருக்கு இந்தி மட்டும்தான் தெரியும் என்பதால் அவருக்கு மொழிபெயர்ப்பதற்காக என்னிடம் கையெழுத்து பெற்றார்கள் என்றால் சரிதான். லாரி டிரைவரை என்முன்னிலையில் விசாரிக்கவில்லை என்றால் சரிதான். நான் போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சி சொல்லச் சொல்ல, என்னால் தட்டச்சுக்குச் சொல்லப்பட்டு, அவரால் திறந்த நீதிமன்றத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, சாட்சிக்கு படித்துக் காண்பிக்கப்பட்டு, சாட்சியால் சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு என் முன்னால் சாட்சியின் கையெழுத்து / கைரேகை பெறப்பட்டது.

நீதித்துறை நடுவர், பெருந்துறை.

Signature of the Witness

Name of the Interpreter
Tmt.K.S.Shabeena, B.A.B.L.
Judicial Magistrate,
Perundurai.

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act, 1969, (Central Act 44 of 1969) on the-----day of -----2021.

Signature of Interpreter